

1.1 அபிப்பிராயம்

லங்கா பொஸ்பேட் கம்பனியின் (“கம்பனி”) நிதிக்கூற்றுக்கள் மற்றும் 2020 மார்ச் 31 இல் உள்ளபடியான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்க தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2020 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புரைகளும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கம்பனியின் 2020 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலாதிபான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய அனைத்து பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டை பெற்றுக்கொள்வது எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோளாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ் கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மெற்கொள்ளப்படும் பொருளதார தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்கு செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீட்டு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளுதல் மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றை கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிறுவகம் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்றிறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கல்லூரிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய

பொருள்மையான நிச்சியமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்கு வந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணப்பாய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாக காணப்படுகின்றன. எவ்வாராயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கல்லூரியின் தொடர்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதினை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள், மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிமைக்கப்பட்டிருப்பதனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக செய்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- நிதியத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமுலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கல்லூரி இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்க பூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்கள்

1.5.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அபிப்பிராயம்		பரிந்துரை		கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை
(அ)	பௌதீக இருப்பு மதிப்பாய்வின் போது மூலப்பொருள் வியாபார இருப்பின் ரூபா 1,383,069 கிரயமான 1,039 மெற்றிக் தொன் இருப்பு	இருப்பு போது வேறுபாடுகள் இடம்பெறுகின்றமை மற்றும் 2020 ஆம் கணக்காண்டின் போது	மதிப்பீட்டின் இவ்வாறான இவ்வாறான ஆம்	பௌதீக இருப்பு மீதியின் பிரகாரம் சீராக்கங்குகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பு சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.

பற்றாக்குறையை கணக்கு திருத்தப்பட்டுள்ளமை.
வைக்காமையக்கான
காரணத்தால்
மீளாய்வாண்டின் இலாபம்
அந்த அளவினால் கூட்டிக்
காண்பிக்கப்பட்டிருந்தது.

(ஆ) ரூபா 1,800,000 ஆன போர்க்
லிப்ட் இயந்திரம் மற்றும்
உபகரணங்களின் கீழ் கணக்கு
தொகுதியின் கீழ் கணக்கு
வைக்கப்பட வேண்டிய
போதிலும், அது வாகனத்
தொகுதியின் கீழ் கணக்கு
வைக்கப்பட்டமையினால்
ரூபா 180,000 இனால்
பெறுமானத்தேய்வு
செலவினம் கூட்டிக்
காண்பிக்கப்பட்டிருந்தது.

சரியான தொகுதியினுள்
உள்ளடக்குவதற்கு
கலந்துரையாப்
படுகின்றமை.

இயந்திர உபகரண
தொகுதியின் கீழ் கணக்கு
வைத்து அதன் பிரகாரம்
காலம் சீராக்கப்பட
வேண்டும்.

(இ) கம்பனியினால் ஆதனங்கள்,
பொறிகள் மற்றும்
உபகரணங்களினுள்
உள்ளடக்கப்பட்ட உற்பத்தி
நடைமுறைக்காக நேரடியாக
பங்களிக்கும் கட்டிடம்,
பொறிகள் மற்றும்
உபகரணங்கள் மற்றும்
உள்ளக ரீதிகளின் ரூபா
18,015,755 ஆன வருடாந்த
பெறுமானத்தேய்வு அளவு
நிர்வாக செலவினத்தின் கீழ்
கணக்கு
வைக்கப்பட்டிருந்தது.

அவதானிப்புக்களுடன்
இணங்குவதாக

உற்பத்திக்கு நேரடியாக
பங்களிப்பு செய்யும்
செலவினங்கள் உற்பத்தி
கிரயத்தின் கீழ்
காண்பிக்கப்பட வேண்டும்.

1.6 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 பெறவேண்டிய பணம்

கணக்காய்வு அபிப்பிராயம்

பரிந்துரை

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

(அ) சில வருடங்களாக
முன்கொண்டுவரப்படும்
கடன்பட்டோர் மீதியில்
உள்ளடக்கப்பட்டிருந்த ரூபா
497,518 ஆன செலவு
மீதிகளை தீர்ப்பனவு

பணிப்பாளர் சபையின்
அங்கீகாரத்தின்
அடிப்படையில் மீதிகளை
பதிவழிக்குமாறு
அரசாங்க பொது
முயற்சிகளுக்கான

நீண்டகாலமாக முன்
கொண்டுவரப்படும்
மீதிகளை தீர்ப்பனவு
செய்வதற்கு மற்றும் குறித்த
கடன்பட்டோர் மீதிகளை
அறவிடுவதற்கு

செய்வதற்குமற்றும் ரூபா 2,475,958 ஆன கடன் பட்டோர் மீதியினை அறவிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

கணக்குகள் குழு மற்றும் அரசு முயற்சிகள் திணைக்களத்தின் பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், கடந்த வருடங்களின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் தற்போதைய பணிப்பாளர் சபைக்கு பொறுப்பேற்க முடியாத காரணத்தினால் அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்க வில்லை என்பது

முகாமைத்துவம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆ) ரூபா 10,568,004 பெறுமதியான அறவிடமுடியாத கடன் மற்றும் ஐயக்கடன் ஒதுக்க மீதியினுள் 2010 ஆம் ஆண்டு முதல் முன்கொண்டுவரப்படும் ரூபா 7,000,000 ஆன மீதியும் 2014 ஆம் ஆண்டு முதல் முன்கொண்டுவரப்படும் ரூபா 1,237,280 ஆன மீதியும் 2017 ஆம் ஆண்டு முதல் முன்கொண்டு வரப்படும் ரூபா 2,156,025 ஆன மீதியும் காணப்படுவதுடன் கம்பனியினால் அந்த மீதியினை அறவிடுவதற்கோ தீர்ப்பளவு செய்வதற்கோ நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்தின் அடிப்படையில் மீதிகளை பதிவழிக்குமாறு அரசாங்க பொது முயற்சிகளுக்கான கணக்குகள் குழு மற்றும் அரசு முயற்சிகள் திணைக்களத்தின் பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், கடந்த வருடங்களின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் தற்போதைய பணிப்பாளர் சபைக்கு பொறுப்பேற்க முடியாத காரணத்தினால் அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்க வில்லை என்பது

நீண்டகாலமாக அறவிடப்படாதுள்ள மீதிகளை அறவிடுவதற்கு அல்லது கணக்குகளில் உரிய சீராக்கங்களை மேற்கொள்வதற்கு முகாமைத்துவம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதிப் பெறுபேறுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு பெறுபேறுகள் ரூபா 17,777,475 ஆன மிகையாக காணப்பட்டதுடன், அதனோடொத்த கடந்த வருடத்தின் மிகை ரூபா 29,694,174 ஆகும். அதன் பிரகாரம் நிதிப்பெறுபேறுகளில் ரூபா 11,916,699 ஆன வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சிக்கு விற்பனை வருமானம் குறைவடைந்தமை மற்றும் தொழிற்சாலை மற்றும் நிர்வாக மேந்தலைச் செலவு அதிகரித்தமை பிரதானமாக தாக்கமளித்திருந்தது.

2.2 பிரதான வருமான மற்றும் செலவின விடயங்களின் போக்கு தொடர்பான பகுப்பாய்வு

	2019/2020 (ரூபா)	20018/2019 (ரூபா)
விற்பனை வருமானம்	510,003,580	530,974,642
தொழிற்சாலை மற்றும் நிர்வான பொது மேந்தலைச் செலவினம்	203,476,815	189,166,173
ஏனைய வருமானம்	36,323,614	34,197,330

2018/2019 ஆம் ஆண்டின் ரூபா 4,503,156 தொகையான செயற்பாட்டு நட்டம் 2019/20 ஆம் ஆண்டின் போது ரூபா 18,546,138 வரை ரூபா 14,042,982 வரை இனால் அதிகரித்திருந்தது. கம்பனி வருடாந்தம் தொழில்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து நட்டத்தினை உருவாக்கிய போதிலும் ஓட்டுமொத்த பெறுபேறானது மிகையாக காணப்பட்டது. இந்த நிலைமை நிலையான வைப்புக்களின் வட்டி வருமானம் அடிப்படையாக காணப்பட்டது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 தொழிற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அபிப்பிராயம்

ரூபா 21,226,633 ஆன மூலதன செலவினமொன்றினை மேற்கொண்டு 2014 பெப்ரவரி 14 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்ட தெங்கு உர செயற்திட்டம் வருடாந்தம் நட்டத்தை ஈட்டியவாறு நடைமுறைப்படுத்தப்படுவதுடன் மீளாய்வாண்டின் தெங்கு உர உற்பத்தியானது 542.58 மெற்றிக் தொன்களாக காணப்பட்டதுடன் ஆண்டின் நட்டம் ரூபா 7,214,236 ஆக காணப்பட்டது. அவ்வாறே 2019 ஆகஸ்ட் மாதம் முதல் தெங்கு உர செயற்திட்டத்தின் சேவையில் ஈடுபட்டுள்ள செயற்பாட்டு முகாமையாளர் உள்ளடங்கலாக 11 பேருக்கு இப்பாவலயில் அமைந்துள்ள வேலைத்தளத்திற்கு இடமாற்றம் வழங்கியமையும் மூலப்பொருட்களினை உரிய முறையில் வழங்காமை ஆகிய காரணத்தால் உர உற்பத்தி

பரிந்துரை

எதிர்பார்த்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்வதற்கு முடியாது உள்ளமை.

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

ரூபா 21 மில்லியனுக்கு மேற்பட்ட மூலதன செலவினத்தை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தெங்கு உர செயற்திட்டத்தினை செயற்படு நிலையிலும் ஆக்கபூர்வமாக நடாத்திச் செல்வதற்கு முகாமைத்துவம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இடம்பெற்றிராததுடன் 2020 ஆகஸ்ட் 28 ஆந் திகதி வரையிலும் உற்பத்தி பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாக ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலமாக உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

3.2 விளைவற்ற அல்லது குறைப்பயன்பாடுடைய ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அபிப்பிராயம்

(அ) அதிகரித்துச் செல்லும் உரத்திற்கான கேள்விக்கு ஏற்ற வகையில் போதியளவிலான உரத்தினை விநியோகிப்பதற்கும் உர இறக்குமதி செலவினத்தை குறைப்பதற்கும் ரூபா 34,654,178 இற்கு புதிய ரிசேர் இயந்திரமொன்று 2016 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த போதிலும், குறித்த இயந்திரம் உற்பத்தி பணிகளில் ஈடுபடுத்தப்படும் தன்மை மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்பட்டது. இயந்திரத்தின் சராசரி உற்பத்தி மணித்தியாலத்திற்கு 40 மெற்றிக் தொன்களாக உள்ளபோதிலும், இயந்திரத்தைக் கொள்வனவு செய்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 மார்ச் 31 ஆந் திகதி வரையிலும் இயந்திரத்தினை 103 நாட்கள் மாத்திரமே உற்பத்தியில் ஈடுபடுத்தியுள்ளதுடன் அதிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட உரத்தின் அளவானது 15,337 மெற்றிக் தொன்களாகும். இயந்திரத்தினை உரிய முறையில் செயற்படுத்தாத காரணத்தினால் இயந்திரத்தை கொள்வனவு செய்த நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூபா 4,386,358 ஆன பிடிக்காசினை விடுவித்திருக்கவில்லை.

பரிந்துரை

அவதானிப்புடன் இணங்குகின்றமை மற்றும் அமைச்சின் அறிவுரைக்கமைய தயாரிக்கப்பட்ட ஐந்தாண்டு திட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

ரூபா 34 மில்லியனுக்கு மேற்பட்ட தொகை செலவிடப்பட்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ள இயந்திரத்தினை ஆக்கபூர்வமான உற்பத்தி பணிகளில் ஈடுபடுத்துவதற்கு முகாமைத்துவம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆ) மில் இயந்திரமொன்றினை நிறுவுவதற்காக 2014 ஆம் ஆண்டின் போது கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 7,440,000 கிரயமான உதிரிப்பாகங்கள் மற்றும் ரூபா 11,513,434 கிரயமான மில்லின் அடித்தளம் (Mill Space) பகுதியை நிறுவுவதற்கு பொருத்தமான இடமொன்று இல்லாதிருந்தமையினால் எவ்வித பணிகளும் ஈடுபடுத்த முடியாது விளைவற்றுக் காணப்பட்டது.

இயந்திர உதிரிப் பாகங்களை கொள்வனவு செய்யும் போது குறித்த இயந்திரத்தின் பாகங்களை நிறுவுவதற்குள்ள இயலுமை தொடர்பில் கருத்தில் கொள்ளாது குறித்த இயந்திரத்தின் பாகங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ள உத்தியோகத்தர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன் குறித்த இயந்திரத்தின் பாகங்களை கூடியவளவு விரைவாக பொருத்தி அதனை இயக்குவதற்கு முகாமைத்துவம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(இ) 2015 ஆம் ஆண்டில் ரூபா 2,885,000 தொகை செலவிடப்பட்டு CCTV கமரா கட்டமைப்பொன்று நிறுவப்பட்டிருந்ததுடன் பழுதுபார்த்தல்களுக்காக 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் ரூபா 1,165,900 செலவிடப்பட்டிருந்தது. எனினும், பொருத்தப்பட்டிருந்த 34 கமராக்களில் 15 கமராக்கள் செயலிழந்திருந்தன.

குறைபாடுகளை இனங்காணுவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டமை மற்றும் சேவை வழங்குனர்களிடமிருந்து உரிய சேவையைப் பெற்றுக்கொள்ள மேற்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.

செயலிழந்த நிலையில் உள்ள கமராக்களை புதுப்பித்து செயற்படு நிலைக்கு கொண்டு வருவதற்கு உள்ள இயலுமை தொடர்பில் தேடியறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன், தரம் குறைந்த கமராக்களை கொள்வனவு செய்தமையுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொள்வதற்கும் முகாமைத்துவம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

- (ஈ) ரூபா 4,700,000 பெறுமதியான பழுதுபார்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள இரு வாகனங்கள் மற்றும் ரூபா 390,000 பெறுமதியான 04 மோட்டார் வாகனங்கள் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு முதல் ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படாது காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டது. மோட்டார் வாகனங்கள் ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படாத போதிலும், வருமான அனுமதிப்பத்திரங்கள் மற்றும் புகைப் பரீட்சித்தல் சான்றிதழ் ஆகியவற்றிற்காக ரூபா 133,695 ஆன செலவினம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
- (உ) ரூபா 2,200,000 பெறுமதியான 252-5963 இலக்கமுடைய டபள் கப் வாகனம் 2019 சனவரி 07 ஆந் திகதி முதல் ஓட்டத்திலிருந்து அகற்றப்பட்டு ஏலமிடுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த போதிலும், 2020 ஆகஸ்ட் 28 ஆந் திகதி வரையிலும் ஏலமிடப்பட்டிருக்கவில்லை.
- எதிர்காலத்தில் கைதவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.
- ஓட்டத்திற்கு பொருத்தமான வாகனங்களை ஓட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- ஏல மதிப்பீட்டு பெறுமதியினை விட குறைவான கூறுவிலைகள் சமர்ப்பிக்கப்பட்டமையால் மீள்மதிப்பீடு செய்யப்பட்டு கைதவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது
- உரிய அங்கீகாரத்துடன் டபள் கெப் வாகனத்தை கைதவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.3 பெறுகைகள்

கணக்காய்வு அபிப்பிராயம்

பரிந்துரை

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

(அ) பெறுகைகள் வழிகாட்டிக் கோவையின் 4.2 ஆம் பந்தியின் பிரகாரம் பெறுகைகள் குழு மற்றும் தொழில்நுட்ப மதிப்பாய்வுக்குழுவினால் பெறுகைகளின் செயன்முன்னேற்றம் கண்காணிக்கப் பட்டிராததுடன் பெறுகைகள் திட்டம் நாளதுவரையாக்கப் பட்டிருக்கவில்லை.

பெறுகைகள் திட்டத்தினை நாளதுவரையாக்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.

பெறுகைகள் வழிகாட்டிக் கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆ) ரூபா 1,446,066 பெறுமதியான கட்டிடத்தின் கூரையின் பழுதுபார்த்தல் மற்றும் பாதுகாப்பு வேலியினை நிர்மாணித்தல் ஆகியவற்றின் பெறுகைகள் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்க வில்லை.

கிரசர் கூரையினை பழுதுபார்த்தல் மற்றும் பாதுகாப்பு வேலியினை நிர்மாணித்தல் ஆகியன பாதீடு தயாரிக்கப்பட்ட பின்னர் முகாமைத்துவத்தினால் இனங்காணப்பட்டள்ள மையினால் பெறுகைகள் திட்டத்தினுள் உள்ளடக்க முடியாதிருந்தமை.

எதிர்பார்க்கப்பட்ட பெறுகைகளை பெறுகைகள் திட்டத்திற்குள் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் அதன் பிரகாரம் பெறுகைகள் திட்டம் திருத்தப்பட வேண்டும்.

3.4 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அபிப்பிராயம்

பரிந்துரை

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

கம்பனியின் உற்பத்தி உதவியாளர் பதவிக்காக நாட் சம்பள அடிப்படையில் 15 ஊழியர்கள் மற்றும் விநியோக உத்தியோகத்தர் பதவிக்காக ஒரு உத்தியோகத்தருமாக அங்கீகரிக்கப்பட்ட பதவியணியை மிகைத்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருந்தனர்.

பதில் வழங்கப்பட்டிருக்க வில்லை.

அங்கீகரிக்கப்பட்ட பதவியணியை மிகைத்து நியமனங்கள் வழங்குதல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 உள்ளகக் கணக்காய்வு

கணக்காய்வு அபிப்பிராயம்

பரிந்துரை

கணக்கீட்டு
உத்தியோகத்தரின்
கருத்துரை

2018 இன் 19 ஆம் இலக்க கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 38(ஏ) பிரிவின் பிரகாரம் நிதிக்கட்டுப்பாட்டிற்காக உள்ளக கணக்காய்வுப் பணிகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக ஆக்கபூர்வமான முறைமையொன்று காணப்படுவதாக கணக்கீட்டு உத்தியோகத்தரால் சான்றுபடுத்தப்பட வேண்டும். எவ்வாறெனினும், அவ்வாறான உள்ளக கணக்காய்வொன்று தாபிக்கப்பட்டிருக்கவில்லை.

பதில் வழங்கப்பட்டிருக்க வில்லை.

தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது.

4.2 வருடாந்த செயல்நடவடிக்கைத் திட்டம்

கணக்காய்வு அபிப்பிராயம்

பரிந்துரை

கணக்கீட்டு
உத்தியோகத்தரின்
கருத்துரை

செயல் நடவடிக்கைத் திட்டத்தின் செயல்முன்னேற்ற அறிக்கையின் பிரகாரம் ரூபா 40 மில்லியன் மதிப்பிடப்பட்ட செலவினமுடைய 10 செயற்பாடுகளின் பௌதீக முன்னேற்றம் 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையான குறைந்த மட்டத்தில் காணப்பட்டது.

கட்டுப்படுத்த முடியாத விடயங்களினால் திட்டமிடப்பட்ட பணிகளை வருடத்தினுள் நிறைவேற்ற முடியாதிருந்தமை.

ஆண்டினுள் நடைமுறைப் படுத்துவதற்கு திட்டமிடப்பட்ட பணிகளில் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை அடைந்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணக்காய்வு அபிப்பிராயம்

பரிந்துரை

கணக்கீட்டு
உத்தியோகத்தரின்
கருத்துரை

(அ) 2 மீண்டெழும்
செலவினங்களின்
பாதிடப்பட்ட செலவினம்
மற்றும் உள்ளபடியான
செலவினம்
ஆகியவற்றுகிடையேயான
விலகல் 75 சதவீதமாக
காணப்பட்டதுடன்
பாதிடப்பட்ட மூலதன
செலவினம் மற்றும்
உள்ளபடியான செலவினம்
ஆகியவற்றுகிடையேயான
விலகல் 91 சதவீதமாக
காணப்பட்டது.

பதில்
வழங்கப்படவில்லை.

பாதிடப்பட்ட
செலவினத்தினுள்
செலவினங்களை
பேணுவதற்கு
நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

(ஆ) ரூபா 1,466,066 பெறுமதியான
கிறேசர் கட்டிடத்தின்
கூரையினை பழுதுபார்த்தல்
மற்றும் நிறுவனத்தின்
பாதுகாப்பு வேலி
நிர்மாணித்தல்
ஆகியவற்றிற்கான
நிர்மாணங்களின் பாதிடப்பட்ட
மதிப்பீட்டில் உள்ளடக்கி
அங்கீகாரம் பெறப்பட்டிருக்க
வில்லை.

கிறேசர் கூரையினை
பழுதுபார்த்தல் மற்றும்
பாதுகாப்பு வேலியினை
நிர்மாணித்தல் ஆகியன
பாதீடு தயாரிக்கப்பட்டதன்
பின்னர்
முகாமைத்துவத்தினால்
இனங்காணப்
பட்டள்ளமையால்
வருடாந்த பாதீட்டில்
உள்ளடக்கப்பட
முடியாதுள்ளமை.

வருடத்தினுள்
செலவிடுவதற்கு
உத்தேசித்துள்ள
அனைத்து
செலவினங்களையும்
வருடாந்த பாதீட்டில்
உள்ளடக்க வேண்டும்
என்பது மற்றும் அதன்
பிரகாரம் பாதீடு
திருத்தப்பட வேண்டும்.